

  பிரதான தகவல் கூற்று மற்றும் சேவை பிரசுரம் 	
கணக்கின் பெயர்	MCB Smart Flex Gold நடைமுறைக் கணக்கை
விபரம்	எம்சீபி ஸ்மார்ட் ஃபிளக்ஸ் கோல்ட் நடைமுறைக் கணக்கு, சிறந்த வங்கிச் சேவைகளுடன் உங்களுக்கு பிரத்தியேக நன்மைகளை வழங்க வழவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிக பரிவர்த்தனைத் தேவைகளைக் கையாள, பிரத்தியேக தொடர்பு முகாமையாளரின் நிபுணத்துவத்துடன் உங்கள் நிதியை அதிகரிக்க, ஏராளமான இலவச வங்கிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
நாணயம்	இலங்கை ரூபா.
முக்கிய விடயங்கள்	ஆரம்ப வைப்பு 50,000/-
	பராமரிக்க வேண்டிய மாதாந்த குறைந்தபட்ச சராசரி மீதி : 250,000/-
குறைந்தபட்ச வைப்புத் தொகை	2,500/- கணக்கு செயல்படும் காலம் முழுவதும் கணக்கில் இருக்க வேண்டும்
கணக்கைப் பேணுவதற்கான கட்டணம்	மாதாந்த குறைந்தபட்ச சராசரி மீதி பராமரிக்கப்படாவிட்டால் மாதாந்தம் 1,000/- வசூலிக்கப்படும்
கணக்கினை முடிவதற்கான கட்டணம்	1,000/- + ரூபப்படும் வரை வசூலிக்கப்படாத சேவைக் கட்டணங்கள் ஏதுமிருந்தால்
வட்டி வீதம் (ஆண்டுக்கு)	பொருத்தமற்றது
வட்டி வழங்கும் கால இடைவெளி	பொருத்தமற்றது
நன்மைகள்/ பெறுமதி சேர் சேவைகள்	இலவசமாக பல்வேறு சேவைகள் வழங்கப்படும் தனித்துவமான கார்டோலை புத்தகம் (மாதத்திற்கு 50 தாள்கள் வரை) - இலவசம். கொடுப்பனவுக் கட்டணங்கள் (மாதத்திற்கு 10 வரை) - இலவசம் ATM/ பரீய ஆட்டை (கனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக) - இலவசம் எந்த காலவரையறைகளுக்கும் இலத்திரனியல் கூற்றுக்கள் (பதிவு அவசியம்) - இலவசம் பரிவர்த்தனைகள் தொடர்பான குறுஞ்செய்திகள் (தானியங்கி சேவை) - இலவசம் மொபைல் வங்கி செயலி (தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு) - இலவசம் இணைய வங்கிச் சேவை (வியாபார/ நிறுவன வாடிக்கையாளர்களுக்காக) - இலவசம் மொபைல் செயலி மற்றும் இணைய வங்கிச் சேவை மூலம் CEFT பரிமாற்றங்கள் - இலவசம் ஊழியர் சம்பள பரிமாற்ற வசதி (வியாபார/ நிறுவன வாடிக்கையாளர்களுக்காக) - இலவசம் பிந்தைய திகதிப்பட்ட கார்டோலை சேகரிப்பு சேவை - இலவசம் மொபைல் செயலி மற்றும் இணைய வங்கிச் சேவை மூலம் தினசரி நிதி பரிமாற்ற எல்லைகளை வரையறுக்கலாம் கணக்கிற்கு அர்ப்பணிப்புடன் கூடிய பிரத்தியேக தொடர்பு முகாமையார் நியமிக்கப்படுவர் பணம் திரும்பப் பெறும் எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
கட்டணங்கள் மற்றும் ஆர்வீடுகள்	தற்போதைய சேவைகள் மற்றும் பிற பெறுமதி சேர் சேவைகள் தொடர்பான கட்டணங்களுக்கு www.mcb.com.lk ஸ்டப் பார்வையிடவும் (வங்கி கட்டணங்களின் அட்டவணை)
தகவமைகள்	தனிநபர் - இலங்கையில் வதியும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் (தனிநபர்/ கூட்டு) நிறுவனங்கள் - அடுத்த நியதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்
அவசியமான ஆவணங்கள்	சரியாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கைத் திறப்பதற்கு தேவையான விண்ணப்பப்படிவங்கள் மற்றும் தொடர்புடைய படிவங்கள்
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு	செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது தேசிய அடையாள அட்டையுடன் கூடிய கடவுச்சீட்டு (கணக்குகளைத் திறக்க/செயல்படுத்தத் தகுதியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் செல்லுபடியாகும் விசாவை வழங்க வேண்டும்) முகவரிச் சான்று (தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டால்) வருமானச் சான்று
நிறுவன வாடிக்கையாளர்களுக்கு	வியாபாரப் பதிவு மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்/ படிவங்கள் பணிப்பாளர்கள்/ பங்குதாரர்களின் அடையாள ஆவணங்கள் நிறுத்தி அல்லது நிறுவனத்தின் அடையாளத்தை நிறுப்பதற்கு வேறு ஏதேனும் ஆவணம் (தேவைப்பட்டால்)
கணக்கினைத் திறப்பதற்கான நடைமுறை	கணக்கைத் திறக்க மற்றும் ஏனைய பெறுமதி சேர் சேவைகளைப் பெறுவதற்கு தயவுசெய்து அருகிலுள்ள எம்சீபி வங்கிக் கிளைக்குச் சென்று முழுமையான ஆவணங்களை ஒப்படைக்கவும்
ஏனைய தொழிற்பாட்டு தகவல்கள் / நிபந்தனைகள் மற்றும் நிபந்தனைகள்	எந்தவொரு எம்சீபி வங்கி கிளை மூலமாகவும் வைப்புகள்/ மீள்பு பெறுதல் அனுமதிக்கப்படுகிறது. மரக்கைய மாதத்தில்/ மாதங்களில் தேவையான குறைந்தபட்ச சராசரி மீதியைப் பராமரிக்க கணக்குகளுக்கு, இலவச சேவைகள் கிடைக்கும். குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலவச சேவைகளும் குறிப்பிட்ட மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும், மேலும் அடுத்தடுத்த மாதங்களில் அவற்றைச் சேகரித்து பயன்படுத்த முடியாது. 3 மாதங்களுக்கு அல்லது வேறு எந்த இடைவெளியிலும் (இது அவ்வப்போது மாறக்கூடும்) தேவையான குறைந்தபட்ச சராசரி மீதியை தொடர்ச்சியாக பராமரிக்காவிட்டால், கணக்கை வழக்கமான நடைமுறைக் கணக்கிற்கு மாற்ற வங்கிக்கு உரிமை உண்டு. தேவையான குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்படாவிட்டால், இலவசமாகப் பெறப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்களை கழிப்பதற்கு/மீட்டெடுக்க வங்கிக்கு உரிமை உண்டு. (நடைமுறையில் உள்ள வங்கி கட்டண அட்டவணையின்படி) திருப்திகரமான அளவில் பராமரிக்கப்படாத அல்லது சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு கணக்கையும் நிறுத்திவைத்திருக்க/ரூப வங்கிக்கு உரிமை உண்டு. எந்த வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளும் இல்லாத 12 மாதங்களுக்கும்* மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகள் உற்சவக் கணக்குகளாக வைக்கப்படுத்தப்படும். (காலம் அவ்வப்போது மாறுபடலாம்) 10 ஆண்டுகள் செயலற்ற நிலையில் இருக்கும் கணக்குகள் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு ஒழுங்குமுறைப்படுத்தல் வழிகாட்டுதல்களின்படி கையாளப்படும். இலங்கை மத்திய வங்கியின் வைப்புத்தொகை காப்புறுத்தி திட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு இணங்க வைப்புக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இணக்கத்திற்காக ஏதேனும் தகராறு/ அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் எழுத்துப்பூர்வமாக கிளைக்குத் தெரிவிக்க வேண்டும்/ தவறுகைகளை மீளத் திருப்பல்/ அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள். வங்கியின் உள்ள கொள்கைகள்/ செயல்முறைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது மாறக்கூடும், மேலும் அவை வங்கியின் இணையதளம்/ கிளை அறிவித்தல் பலகைகளில் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான ஊடகம் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
மேலதிக தகவல்களைப் பெறுக/கொள்வதற்கான ஊடகங்கள்	எம்சீபி வங்கிக் கிளைகளுக்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள்/ விஜயம் செய்யுங்கள் இணையத்தளம்: www.mcb.com.lk ஹெட்லைன்: 011 5222 200 மின்னஞ்சல்: info@mcb.com.lk
முறைப்பாடுகளைக் கையாளும் நடைமுறை	எந்த எம்சீபி வங்கி கிளை மூலமாகவும் புகார்கள் அனுப்பலாம் (பிரத்தியேக புகார் பெட்டி உள்ளது) பிரத்தியேக நேரடி தொடர்பு மையம் : திணைக்களத் தலைவர் - முறைப்பாடு, எம்சீபி வங்கி லிமிட்டட், 08, லேடன் பஸ்தியன் வீதி, கொழும்பு 01. தொலைபேசி : 011 5222 230 மின்னஞ்சல்: complaints@mcb.com.lk தீர்மானம் உங்களுக்கு திருப்திகரமாக இல்லாவிட்டால்/ 04 வாரங்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், நீங்கள் புகாரை பின்வருமாறு விவரவுபடுத்தலாம்: நிதி ஒப்பீட்டுமேன், இல.01, பெதஸ்தா மீனேஸ், மிளகிரிய, கொழும்பு - 05. தொலைபேசி: 011 2595 624 மின்னஞ்சல்: fosri@stnet.lk இணையத்தளம்: www.financialombudsman.lk
எம்சீபி வங்கி லிமிட்டட் என்பது இலங்கை மத்தியவங்கியின் மேற்பார்வையின் கீழ் தொழிற்படும் அனுமதிப்பத்திரம் பெற்ற வந்தக வங்கியாகும். கடன் மதிப்பீடு: "AA (lka)" Outlook Stable (Fitch Ratings)	